

Intellect/SEC/2023-24

May 15, 2023

1. **National Stock Exchange of India Limited,**
Exchange Plaza, 5th Floor, Plot No. C/1, G Block,
Bandra Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.
2. **BSE Limited,**
1st Floor, New Trade Ring, Rotunda Building, PJ Towers,
Dalal Street, Fort, Mumbai – 400 001.

Scrip Symbol :
INTELLECT

Scrip Code :
538835

Dear Sir/Madam,

Sub: Compliance under Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed Audited Standalone and Consolidated Financial Results for the quarter and year ended March 31, 2023 published on 13th May, 2023 in the Newspapers viz. - Business Line (in English) and "Dinamani" (in Tamil) along with the corrigendum published on 14th May, 2023 in the Newspaper vis. –Business Line (in English).

Kindly take the above information on record.

Yours truly,

For Intellect Design Arena Limited,



V V Naresh

Company Secretary and Compliance Officer



Encl: As above

Intellect Design Arena Limited

Registered Office: 244 Anna Salai, Chennai - 600 006, India | Ph: +91-44-6615 5100 | Fax: +91-44-6615 5123
Corporate Headquarters: SIPCOT IT Park Siruseri, Chennai - 600 130, India | Ph: +91-44-6700 8000 | Fax: +91-44-6700 8874
E-mail: contact@intellectdesign.com | www.intellectdesign.com

Kodiaq makes a comeback

NEW AVATAR. Škoda's popular 7-seater gets a facelift, an engine update, and a feature-list boost



Our Bureau

Even as Škoda Auto India's INDIA 2.0 cars, Slavia and Kushaq, top the safety charts amongst made-in-India cars, the company has had the need to expand its portfolio to offer customers more choice. One of its popular models that has been stung by the lack of allocations has been the Kodiaq full-size sports utility. Škoda has just introduced the facelifted Kodiaq, with several simply clever features and an updated powertrain. This third model now completes its 5-star-safe fleet. The 2023 Škoda Kodiaq luxury 4x4 will also be one of the first to sport the company's new logo and colourways.

The Kodiaq nameplate was first introduced in India in 2017, and it was Škoda Auto's first full-size, 7-seater SUV. Available in India as a parts and components vehicle in limited numbers so far, the 2023 Kodiaq will now see allotments of 750 cars every quarter or 3,000 units for the full year. It may be recalled that in 2022, all allotments for the Kodiaq were filled within 24 hours.

NEW BITS

The Škoda Kodiaq facelift continues to be powered by the same 2.0 TSI EVO engine. The powertrain has now been adapted to meet the new BS6-B emissions norms. Škoda says that the result is that the Kodiaq is now 4.2 per cent more efficient than earlier. The 4x4 still makes a peak power of 190 PS and a peak torque of 320 Nm, allowing acceleration to 100 kmph in a claimed 7.8 seconds. The rear spoiler now gets additional finlets to aid airflow and improve the aerodynamics of this luxury 4x4. There are a few 'simply clever' features that have also been added to the facelifted 2023 model year Kodiaq.

CABIN UPGRADE

The Style and Laurin & Klement variants of the Kodiaq continue to focus on rear seat luxury, with stone beige



UPGRADED. Cabin features include the 12-way adjustable electric seats in the front and in-built cooling and heating S. MURALIDHAR

leather dual-tone upholstery for the L&K and variant-specific alloys for the 18-inch wheels. The SportLine continues with its driver-oriented focus with all black suede interiors, a 3-spoke flat-bottom sport steering wheel, more side bolstering in the seats, integrated headrests, and expanded shoulder support sport seats for enthusiastic cornering. Interior comfort features include the 12-way adjustable electric seats in the front and in-built cooling and heating in the L&K.

Customers can now remotely open and shut windows, door mirrors, and the panoramic sunroof. The rear of the 4x4 boasts 270 litres of boot space with all seven seats up. With the last row seats folded down, there is a substantial 630 litres of storage, and a whopping 2,005 litres of luggage space is available with all five rear seats folded down.

SIMPLY CLEVER

The new 2023 Kodiaq continues to feature the 8-inch infotainment touchscreen in the centre console with inbuilt navigation and full connectivity via the MyŠKODA Connected App. For better in-car connectivity, it also gets the latest-gen USB-C ports for both the front and rear passengers, wireless phone charging, and support for wireless Android Auto and Apple CarPlay. But the Kodiaq upgrades its analogue dials for a fully digital virtual cockpit for the driver across all variants. The

SportLine and L&K variants allow for a fully programmable 10.25-inch virtual cockpit with digital dials and a digital console with multiple themes to suit the driver's needs.

One of the additions to Škoda's array of Simply Clever features is door-edge protectors. They automatically reveal themselves when the doors open, protecting the door edge from dings and scratches. Other famous Simply Clever features continue, like the umbrella wet case in each front door. Also standard is the Virtual Pedal with the electric tailgate, allowing users to open the rear boot with just a swing of the leg. The Kodiaq also offers a Power Nap Package with a blanket and an outer headrest in the second row. The outer headrest acts as a neck support, ensuring adequate support for the neck and passengers remain upright even when having a nap.

For performance and dynamics, in addition to progressive steering, it also gets the first-in-segment Dynamic Chassis Control, further adding to the vehicle's dynamics. Apart from allowing the driver to select between Eco, Comfort, Normal, Sport, Individual, and Snow driving modes, DCC also enables the suspension to be raised or lowered by 15mm and hosts an off-road button for enhanced all-terrain abilities when needed.

The Kodiaq is now available at a starting price of ₹38 lakh (ex-showroom).

Hyundai extends SUV blitz with upcoming Exter

S. Muralidhar

Hyundai's portfolio of sport utility vehicles has been growing. After its extremely successful Creta and Venue, the Korean brand is now lining up another SUV for market launch, and this time the target buyer is the affordable hatch buyer in the sub-compact segment who is looking for a change in body style. So, the new Exter has its work cut out: bring in a fresh lot of buyers for Hyundai while attempting to decimate competition from the likes of the Citroen C3 and the Tata Punch.

The Hyundai Exter is likely to be about 3.9 metres long and have a wheelbase of about 2.45 metres (the Venue is 2.5 metres). From the official images that were released by Hyundai earlier this week, it is clear that the Exter will attempt to maximise space utilisation both externally and in the cabin. The wheels are pushed out to the extremes, with nearly no overhangs to talk of. The front and rear fenders are extremely tightly wound to the body, giving the impression that the Exter will try to combine the ability to sport a compact footprint and yet offer good leverage in terms of space in the passenger cell. The stance is a shade awkward because of the snub-nosed front design. Yet, that upright SUV flavour is captured by the design.

UNIQUE DESIGN

Hyundai says that the Exter will deliver a contemporary and unique take on SUV design. It does incorporate a number of signature design elements that the brand's other models also feature. Starting from the Exter's façade, which features a prominent-looking Parametric Front Grille, there is also a waistline crease at the top of the front and rear wheel arches that sort of highlights this SUV stance and lends it a modern appeal; both of these have been featured in other models. The Exter's



LINING UP. Quick-footed and proactive Korean car maker sees big potential in the micro-urban SUV market. Here's what we think about the recently unveiled Exter

SUV design is also amplified with H-Signature LED DRLs, projector headlamps, the thematic rectangular fog-lamp housing, and sporty skid plates. The bold, unique Exter emblem just above the bonnet grille and the new 2D, matt-silver Hyundai logo on the bonnet slab's edge add more character. The side profile design is even more upright SUV-style, with the A-pillar leading to a sharply rising roofline. The design is accentuated with what look like 15-inch diamond-cut alloy wheels housed in blacked-out wheel arches and side sill cladding that adds to this SUV's outdoorsy persona. With blacked-out window frames and A and B pillars, the Exter also sports a floating roof design. This is further enhanced with an interesting extension of the parametric design into the thick C-Pillar garnish. Sporty bridge-type roof rails that start from the edge of the A-pillar and merge into the stubby roof spoiler make them another unique addition.

The rear of the Exter is likely to reflect the overall design language at the front, with tail lamps that sport a similar connected pair

theme and have the same H-signature LED configuration. The tailgate will be a fairly vertical unit, with the loading lip at a comfortably low point. The rear fender will also be a compact, tight unit with an off-roader-style skid plate and a chrome-tipped exhaust pipe (for top trim). The rear glass is also likely to be a fairly large unit to ensure good visibility. The large windows, rear quarter glass, and big door mirrors will ensure that the Exter offers good visibility for the driver and lets in enough light into the cabin.

Five different trims

The cabin of this new sub-compact SUV is likely to extend this SUV's youthful and modern exterior persona. A SUV-style upright dashboard that is also compact, with the gear-selector stick built into the central edge of the dash and the likelihood of a practical, usable centre console. Hyundai's recent upgrades to its models in the affordable price range have shown a trend towards the use of better-quality materials, and the Exter could benefit from a similar choice of trim. The Hyundai Exter is being offered in five different

trim options: EX, S, SX, SX (O), and SX (O) Connect. In the pictures, here is the unique colour 'Ranger Khaki' in a dual-tone finish. There are likely to be a range of other colours on offer.

As for powertrain options, the Hyundai Exter is being offered with three powertrains: the 1.2-litre Kappa petrol engine is now ready to handle E20 fuel and is likely to be offered in a similar state of tune as in the Grand i10 Nios and Venue. It will be available with the 5-speed manual transmission (SMT) and the Smart Auto AMT (automated manual transmission). It will also be available with the 1.2-litre bi-fuel Kappa petrol with CNG combustion engine, but will be equipped only with the 5-speed manual transmission.

More details are awaited and will likely be revealed by Hyundai during the official launch of the Exter, which is expected to be by the end of July. The Exter will be positioned just below the Venue, both in terms of size classification and price positioning. This could also mean that the Venue might need to be marginally repositioned to retain its USP.

Tractor sales down 11% in April due to unseasonal rains

G Balachandhar
Chennai

Domestic tractor sales and exports declined in April 2023 when compared with April 2022, but production was higher on a year-on-year basis.

Total domestic tractor sales fell 11 per cent at 79,288 units in April this year when compared with 89,201 units in April 2022, which was a rebound month in sales. This April sales were also lower when compared with the previous month's volumes of 82,856 units.

Industry representatives attribute the decline in sales last month to festival mismatch and unseasonal rains amid upbeat farm sentiments.

"Sales de-growth was mainly due to preponement of high demand generating festivals of Navratri and Gudi Padwa in March this year compared to April last year," said Hemant Sikka, President - Farm Equipment Sector, Mahindra & Mahindra Ltd

M&M SALES DIP

Top tractor maker Mahindra & Mahindra reported a decline of 10 per cent in its domestic tractor sales at 35,938 units in April. Escorts Kubota's tractor



RURAL DEMAND. In FY23, the domestic tractor industry recorded highest-ever volume at 9.45 lakh units, up 12 per cent over FY22

volumes fell 5.5 per cent at 7,252 units during the month.

"However, currently sentiments are upbeat with harvesting and procurement of crops going on in full swing. Wheat procurement is very strong and has already crossed last year's level. High reservoir levels will aid in Kharif sowing and good cash flow from Rabi crop will further add to liquidity in the hands of the farmers," he added.

OUTPUT AND EXPORTS

Total tractor production was higher at 86,844 units in April 2023 when compared with 84,144 units in April 2022.

Exports continue to be under

pressure as they fell significantly to 7,652 units in April this year when compared with 10,715 units in April 2022 due to challenging market conditions in some of the countries.

In FY23, the domestic tractor industry recorded its highest-ever volumes at 9.45 lakh units, up 12 per cent over FY22 volumes.

The industry expects moderation in volumes in this fiscal and projects a single-digit growth for FY24, supported by healthy crop prices/MSPs, above-average reservoir levels, government support to farmers in the run-up to elections, and increasing use of tractors in the non-agri segment.

Particulars		CONSOLIDATED		
		QUARTER ENDED		YEAR ENDED
		MARCH 31, 2023 Refer Note 1	MARCH 31, 2022 Refer Note 1	MARCH 31, 2023 Refer Note 1
Revenue from Operations		6,154.96	5,094.06	22,312.52
Profit for the period / year before share of profit of associates and tax		1,148.85	1,064.52	3,618.02
Net Profit for the period / year before tax (including share of profit of associates)		1,236.96	1,195.39	3,633.47
Net Profit for the period / year after tax - attributable to the Owners of the company		906.55	952.60	2,672.27
Total Comprehensive Income for the period / year [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] - attributable to the Owners of the company		1,122.68	857.49	2,358.77
Equity Share Capital		678.61	672.77	678.61
Earnings Per Share (of Rs. 5/- each)				
1. Basic		6.73	7.14	19.90
2. Diluted		6.44	6.83	19.23
Particulars		STANDALONE		
		QUARTER ENDED		YEAR ENDED
		MARCH 31, 2023 Refer Note 1	MARCH 31, 2023 Refer Note 1	MARCH 31, 2023 Refer Note 1
Revenue from Operations		4,114.48	3,493.74	14,701.09
Profit for the period / year before share of profit of associates and tax		654.77	716.91	2,022.96
Net Profit for the period / year after tax - attributable to the Owners of the company		399.43	517.39	1,339.92
Total Comprehensive Income for the period / year [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] - attributable to the Owners of the company		564.61	410.12	750.27
Equity Share Capital		678.61	672.77	678.61
Earnings Per Share (of Rs. 5/- each)				
1. Basic		2.97	3.88	9.98
2. Diluted		2.84	3.71	9.64

NOTES :

- The standalone and consolidated financial results for the quarter and year ended March 31, 2023 were approved by the Board of Directors at its meeting held on May 11, 2023. These financial results are prepared in accordance with the Indian Accounting Standards (Ind-AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and relevant amendment rules thereafter. The statutory auditors have conducted an audit of the above standalone and consolidated financial results. Further, the standalone and consolidated financial results for the quarter ended March 31, 2023 and March 31, 2022 are balancing figure between audited figures in respect of the full financial year and the unaudited published year to date figures upto the third quarter ended December 31 for respective years which are subject to limited review.
- Based on the "Management Approach" as defined under Ind AS 108 Operating Segments, the Company's performance is evaluated and resources are allocated based on an analysis of various performance indicators by a single business segment i.e. 'Software Product License & related services'
- Employee benefits expenses for the year ended March 31, 2023 in standalone and consolidated financial results includes aggregate employee stock based compensation of INR 105 million for quarter ended March 31, 2023 and INR 449 million for the year ended March 31, 2023.
- Tax expense for the quarter and year ended March 31, 2023 in the consolidated and standalone financial results includes reduction in deferred tax charge arising out of the estimated impact of the Taxation Laws (Amendment) Ordinance 2019. This is arising from the re-measurement of deferred tax liability that is expected to reverse in future when the Company will migrate to the new tax regime.
- For financial year 2023, the Board recommended a final dividend of ₹2.5/- (par value of ₹5/- each) per equity share. This payment is subject to the approval of shareholders in the Annual General Meeting (AGM) of the Company. For the financial year ended 2022, ₹2.5/- per equity share was declared by the Company.
- The Indian Parliament has approved the Code of Social Security, 2020 ('Code') which relates to the contributions by the Company towards Provident Fund and Gratuity. The effective date from which the changes are applicable is yet to be notified and the relevant rules are yet to be framed. In view of this, impact if any, of the changes will be assessed and accounted in the period of notification of the Code.
- Figures of the earlier period, wherever necessary, have been regrouped to conform with those of the current periods.
- For more information, kindly visit company's website, ie. www.intellectdesign.com or stock exchanges website www.nseindia.com or www.bseindia.com

Place : Chennai
Date : May 11, 2023

**For Intellect Design Arena Limited
SD/-
Arun Jain
Chairman & Managing Director**

மேலும் சட்டப்பலக்கலை, முன்னாள் துணைவேந்தர் மோகன் கோபால், செம்மொழி குாயிறு விருது தமிழறிஞர் தாயம் மாள் அறவாணன் ஆகியோருக்கு வழங்கப்படும். விருது வழங்கும் விழா சென்னையில் மே 28-ஆம் தேதி நடைபெறும் என்று அளி தெரிவித்தார்.

இந்த வழக்கில் சேனையுலியன் பிரதேசங்களை வெல்வேறு வகையானவை. அதேநேரம் எல்லாமே மக்களுக்கானதுதான். எனவே நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை.

யுலியன் பிரதேசங்களை வெல்வேறு வகையானவை. அதேநேரம் எல்லாமே மக்களுக்கானதுதான். எனவே நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை.

கிறது. இதைத்தான் நாய்கள் வலியுறுத்தி வந்தோம். இந்தத் தீர்ப்பு புதுவைக்குப் பொருத்தமான என்பதைத் தீர்ப்பை முழு வலியாகப் படித்துப் பார்த்தால் தலையெழும் என்று சொன்னார்.

சென்னை, 13.05.2023

www.intellectdesign.com



இன்டெலக்ட் டிசைன் அரீனா லிமிடெட்

CIN : L72900TN2011PLC080163

புதில அலுவலகம் : கேரக்டர் சென்ட், 244 (முழுல என்.713), அண்ணா சலை, சென்னை - 600 006.

தொலைபேசி : + 91-44 - 6700 8000, தொலைநகல் : +91-44-6700 8874

இணையதளம் : www.intellectdesign.com, பிர்னாள்சல் : shareholder.query@intellectdesign.com, company.secretary@intellectdesign.com

31 மார்ச் 2023 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான, இன்டெலக்ட் டிசைன் அரீனா லிமிடெட்-ன் தனித்தன்மையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிசார் முடிவுகளின் அறிக்கை (ரூ. மில்லியன்களில்)

விவரம்	ஒருங்கிணைக்கப்பட்டது		
	காலாண்டு முடிவு		முடிவடைந்த ஆண்டு
	மார்ச் 31, 2023 குறிப்பு 1 பார்க்க	மார்ச் 31, 2022 குறிப்பு 1 பார்க்க	மார்ச் 31, 2023 குறிப்பு 1 பார்க்க
செயல்பாடுகளிலிருந்து வருவாய்	6,154.96	5,094.06	22,312.52
கூட்டாளிகளின் லாபத்தின் பங்கு மற்றும் வரிக்கு முந்தைய காலம் / வருடத்திற்கான லாபம்	1,148.85	1,064.52	3,618.02
வரிக்கு முந்தைய காலம் / வருடத்திற்கான நிகர லாபம் - (கூட்டாளிகளின் லாபத்தின் பங்கு உட்பட)	1,236.96	1,195.39	3,633.47
வரிக்குப் பிந்தைய காலம் / வருடத்திற்கான நிகர லாபம் - நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குக் காரணம்	906.55	952.6	2,872.27
காலம் / ஆண்டுக்கான மொத்த விரிவான வருமானம் [(வரிக்குப் பிறகு) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்குப் பிறகு)] - நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குக் காரணம்	1,122.68	857.49	2,358.77
சக்விட்டிப் பங்கு மூலதனம்	678.61	672.77	678.61
ஒரு பங்குக்கான வருவாய் (ஒவ்வொன்றும் ரூ. 5/-)			
1. அடிப்படை நிலையில்	6.73	7.14	19.90
2. மாற்றியமைக்கப்பட்ட நிலையில்	6.44	6.83	19.23
விவரம்	தனித்தன்மையானது		
	காலாண்டு முடிவு		முடிவடைந்த ஆண்டு
	மார்ச் 31, 2023 குறிப்பு 1 பார்க்க	மார்ச் 31, 2022 குறிப்பு 1 பார்க்க	மார்ச் 31, 2023 குறிப்பு 1 பார்க்க
செயல்பாடுகளிலிருந்து வருவாய்	4,114.48	3,493.74	14,701.09
கூட்டாளிகளின் லாபத்தின் பங்கு மற்றும் வரிக்கு முந்தைய காலம் / வருடத்திற்கான லாபம்	654.77	716.91	2,022.96
வரிக்குப் பிந்தைய காலம் / வருடத்திற்கான நிகர லாபம் - நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குக் காரணம்	399.43	517.39	1,339.92
காலம் / ஆண்டுக்கான மொத்த விரிவான வருமானம் [(வரிக்குப் பிறகு) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்குப் பிறகு)] - நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குக் காரணம்	564.61	410.12	750.27
சக்விட்டிப் பங்கு மூலதனம்	678.61	672.77	678.61
ஒரு பங்குக்கான வருவாய் (ஒவ்வொன்றும் ரூ. 5/-)			
1. அடிப்படை நிலையில்	2.97	3.88	9.98
2. மாற்றியமைக்கப்பட்ட நிலையில்	2.84	3.71	9.64

- குறிப்புகள்:**
- மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகள், மே 11, 2023 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிதி முடிவுகள் இந்திய கணக்கியல் தரநிலைகளுக்கு (இந்திய-AS) நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 133 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. நிறுவனங்கள் இந்திய கணக்கியல் தரநிலைகள் விதிகள், 2015 இன் விதி 3 மற்றும் அதற்குப் பிறகு தொடர்புடைய திருத்த விதிகள், சட்டப்பூர்வ தனித்தன்மையான மோர்சுரைய முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளின் தனித்தன்மையை மேற்கொண்டுள்ளனர். மேலும், மார்ச் 31, 2023 மற்றும் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டிற்கான முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகள், முழு நிதியாண்டு தொடர்பான தனித்தன்மை செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு வரையிலான தனித்தன்மை செய்யப்படாத வெளியிடப்பட்ட ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்களுக்கும் இடையில் சமநிலைப்படுத்துகிறது. வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வுக்கு உட்பட்ட அந்தந்த ஆண்டுகள்.
 - Ind AS 108 இயக்கப் பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள 'மேலாண்மை அணுகுமுறை' அடிப்படையில், நிறுவனத்தின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒரு வணிகப் பிரிவின் பல்வேறு செயல்திறன் குறிகாட்டிகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் வளங்கள் ஒதுக்கப்படுகின்றன, அதாவது 'மென்பொருள் தயாரிப்பு உரிமம் & தொடர்புடைய சேவைகள்'.
 - மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த ஆண்டுக்கான பணியாளர் நலன்களுக்கான செலவுகள் தனித்தனியாகவும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளிலும் மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த காலாண்டில் INR 105 மில்லியன் மற்றும் மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த ஆண்டுக்கான INR 449 மில்லியன் ஊழியர்களின் பங்கு அடிப்படையிலான இழப்பீடாகும்.
 - ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான நிதி முடிவுகளில் மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான வரி செலவுகள் வரி விதிப்புச் சட்டங்கள் (குறித்தும்) ஆணை 2019 இன் மதிப்பிடப்பட்ட தாக்கத்தால் ஏற்படும் ஒத்திவைக்கப்பட்ட வரிச் சுட்டணத்தைக் குறைக்கும். எதிர்காலத்தில் நிறுவனம் புதிய வரி முறைக்கு இடம்பெயரும் போது, ஒத்திவைக்கப்பட்ட வரிப் பொறுப்பின் அளவிடு.
 - 2023 நிதியாண்டில், ஒரு பங்குக்கு ₹25/- (ஒவ்வொரு சம மதிப்பு ₹5/-) இறுதி சலுத்தொகையை வாரியம் பரிந்துரைத்தது. இந்தக் சுட்டணம் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது. 2022 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில், ஒரு சக்விட்டிப் பங்கிற்கு ₹25/- என்று நிறுவனம் அறிவித்தது.
 - இந்திய பாராளுமன்றம் சமூக பாதுகாப்பு கோட், 2020 ('குறியீடு') ஐ அங்கீகரித்துள்ளது, இது வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைக்கான நிறுவனத்தின் பங்களிப்புகளுடன் தொடர்புடையது. மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை மற்றும் தொடர்புடைய விதிகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அதன் தாக்கம் மதிப்பீடு செய்யப்பட்டு, குறிப்பிடும் அறிவிப்பின் காலத்தில் கணக்கிடப்படும்.
 - முந்தைய காலக்கட்டத்தின் புள்ளிவிவரங்கள், தேவையான இடங்களில், தற்போதைய காலக்கட்டங்களுடன் இணங்க மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன.
 - மேலும் தகவலுக்கு, தயவுசெய்து நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும், அதாவது www.intellectdesign.com அல்லது பங்குச் சந்தை இணையதளம் www.nseindia.com அல்லது www.bseindia.com

இன்டெலக்ட் டிசைன் அரீனா லிமிடெட்டின் கைப்பொப்பம் அருண் ஜெயின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்

இடம் : சென்னை
தேதி: மே 11, 2023

யூனியன் வீக்

2022 ஆம் ஆண்டு கூட்டும் டீனர் உரிமை அமைதி

1. கீழ்க்கண்டிருக்கும் திட்டமிடல் திட்டத்தில் பல்வேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்டது. மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த காலாண்டில் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டுடன் ஒப்பிட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2. 2022 ஆம் ஆண்டு கூட்டும் டீனர் உரிமை அமைதி.
3. 2022 ஆம் ஆண்டு கூட்டும் டீனர் உரிமை அமைதி.

கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 1: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 2: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 3: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 4: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 5: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 6: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 7: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 8: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 9: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 10: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 11: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 12: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 13: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 14: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 15: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 16: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 17: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 18: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 19: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

வாரியம் எண் 20: கூட்டும் டீனர் உரிமை அமைதி அமைதி அமைதி

